

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය
ප්‍රංශය
இலங்கை தூதராலயம்
பிரான்ஸ்



AMBASSADE DE SRI LANKA
EN FRANCE
EMBASSY OF SRI LANKA
IN FRANCE

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலங்கை தேசிய நிவாரண நடவடிக்கைக்கான உதவி கோரல்

இலங்கையில் நிலவுகின்ற கடும் பருவ மழை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவீர்கள்.

29.05.2017 அன்று அனர்த்த முகாமைத்துவ மையத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்புகளின் படி 15 மாவட்டங்களில் 151,392 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 557,505 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 177 இறப்புகளும் 109 காணாமல் காணாமல் போனவர்கள் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18,612 குடும்பங்களைச் சார்ந்த 74, 928 பேர்கள் 366 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில், இலங்கை அரசாங்கம், வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள், வெளிநாடுகளிலுள்ள இலங்கை சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ முன்வரும் நலன் விரும்பிகளிடமிருந்தும் நிதியுதவி மற்றும் வேறுபல உதவிகளையும் வரவேற்கிறது.

பிரான்சில் உள்ள இடம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள்,மற்றும் இலங்கைச் சங்கங்கள், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேசிய நிவாரண நடவடிக்கைகளுக்கு பின்வரும் வழிமுறைகளினால் தங்களது பங்களிப்பைக் செய்ய முடியும்.

பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்தில் நிதி நன்கொடைகளை வழங்குதல்

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 5.00 மணிவரை பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்தில் நிதி பங்களிப்புக்களை வழங்கமுடியும்.

அத்தகைய நன்கொடைகள் அனைத்தும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பப்படும். வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான அதிகாரம் பெற்ற ஒரே அலுவலகம் இதுவாகும். தூதரகத்தில் பங்களிப்பு செலுத்தப்பட்டதை ஏற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டு நன்கொடையாளருக்கு வழங்கப்படும்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நிதி நன்கொடைகளை வழங்குதல்

நிதி நன்கொடைகள் நேரடியாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கமுடியும். சம்பந்தப்பட்ட வங்கி விவரங்கள் கீழே;

Account Name : Secretary, Ministry of Disaster Management – Disaster relief
Account
Bank: Bank of Ceylon
Account No. 7040171
Swift Code: BCEYLK LX
Beneficiary : Government of Sri Lanka
Website: www.cbsl.lk

மேலும், அவசர அடிப்படை தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, இலங்கை அரசாங்கம், வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களிடமிருந்தும், நலன் விரும்பிகளிடமிருந்தும் பண நன்கொடைகளை ஊக்குவிக்கும்படி வலியுறுத்த விரும்புவதை கவனத்திற் கொள்ளவும்

அனர்த்த முகாமைத்துவ நிலையம், பின்வரும் நிவாரண பொருட்களை உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கு தேவையான முன்னுரிமை பொருட்களாக அடையாளம் கண்டுள்ளது.

| | | |
|--|---|--------|
| மின் உற்பத்தி இயந்திரம் (2kv single phase) | - | 200 |
| பொலித்தீன் (6m x 4m) | - | 25,000 |
| கூடாரங்கள் (10ft - 12 ft) | - | 15,000 |
| சேற்று சப்பாத்து (Medium and Large) | - | 14,000 |
| போர்வைகள் | - | 10,000 |
| குளியல் துண்டுகள் | - | 60,000 |
| நடமாடும் கழிப்பறைகள் | - | 250 |
| மழை கோட்டுகள் (Large & Small) | - | 7,500 |
| தண்ணீர் பம்புகள் மற்றும் குழாய்கள் | - | 2,000 |
| அவசர கையடக்க படுக்கைகள் | - | 10,000 |

தேவைப்படும் நிவாரணப் பொருட்களின் விரிவான பட்டியல் இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களின் ஆகாய மற்றும் கடல் மார்க்கமான கட்டணங்கள் அனுப்புநர்கள் மூலம் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இது சம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து தூதரக துணைத் தலைவர் திருமதி ஷோபினி குணசேகர, (TP : 0033677048117) மற்றும் திரு. மங்கள ரணசிங்க, முதலாவது செயலாளர் (TP : 0033620505232) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

ஒப்படைக்கப்பட அனைத்து பொருட்களும் கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

Secretary/Ministry of Disaster Management,
Vidya Mawatha,
Colombo 7
Sri Lanka

இக் கடினமான சூழ்நிலையில் பிரான்சில் வாழ்கின்ற இலங்கை மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் செலுத்திய அக்கறைக்கும், ஆதரவுக்கும், ஒற்றுமைக்கும் இலங்கை அரசு சார்பாக எனது நன்றியை இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

திலக் ரணவிராஜ்

பிரான்சுக்கான இலங்கை தூதுவர் மற்றும்

யுனெஸ்கோவின் நிரந்தர பிரதிநிதி

29/05/2017